

குடியிருப்பு கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்பவர்களுக்கான கோவிட்-19 தகவல்

உடைமை மேலாண்மை இவற்றை கட்டாயம் செய்யவேண்டும்:

- கட்டிட ஊழியர், குடியிருப்பவர்கள் மற்றும் விருந்தினர்கள் போன்றோர் லிப்ட்கள், பாதைவழிகள் மற்றும் லாபி போன்ற உட்புற பொது இடங்களைப் பயன்படுத்தும்போது ஓர் முகக்கவசத்தை அல்லது முகமூடியை கட்டாயம் அணிவதை உறுதி செய்ய ஓர் கொள்கையை உருவாக்கவேண்டும்.
- பழுதுபார்க்கும் நபர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் போன்ற பணியாளர்கள் கட்டிடத்தின் மற்றும் கட்டிட பகுதிகளின் உள்ளே பணிபுரியும்போது முகக்கவசங்கள் அல்லது முகமூடியை அணிந்திருக்கவேண்டும்.
- லாண்டரி பகுதிகள் மற்றும் லாபி போன்ற திறந்திருக்கும் அனைத்து இன்றியமையாத பொது இடங்களில் 70-90% ஆல்கஹால் அடிப்படையிலான ஹாண்ட் சானிடைசரை வழங்க வேண்டும்.
- கதவுப்பிடிக்க, லிப்ட் பட்டன்கள், லைட் ஸ்விட்ச்கள், கழிப்பறை கைப்பிடிக்க, கவுண்டர்கள், கைப்பிடிக்க, டச் ஸ்கிரீன் பரப்புகள் மற்றும் கீபேட்கள் உள்ளிட்ட பொதுவான இடங்களில் உள்ள அதிகமாக தொடக்கூடிய பரப்புகளில் தூசி தென்படும்போதும், ஒரு நாளுக்கு கூரியந்தது இரண்டுமுறை சுத்தம் செய்யப்படவேண்டும்.
- குடியிருப்பு பகுதிகளைப் பயன்படுத்தும் தேவை இருக்கும் ஏதேனும் வரவிருக்கும் அவசரநிலை பணிகள் குறித்த அறிவிப்புகளை முன்னதாகவே வழங்க வேண்டும்.
- குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையத் தேவை இருக்கும் சேவைகள் அல்லது இதர கோரல்களை குறைத்து, [மாகாணப் பரிந்துரைகளை](#) பின்பற்றி இவற்றை இன்றியமையாத சேவைகளாக குறைக்கவும்.
- [சமூக இடைவெளியை](#) ஊக்குவிக்க கட்டிடத்தைச் சுற்றி குறிப்பலகைகளை (எ.கா தரைக் குறிகள், பைலான்ஸ்) வைக்கவேண்டும் (எ.கா முன் வரவேற்பறை, லிப்ட் வெளியில் மற்றும் உள்ளே).
- கோவிட்-19 பரவலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பார்வைக்குத் தென்படும் இடங்களில் [குறிப்பான்களை](#) வைக்கவேண்டும்

கோவிட்-19 பரவலைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்

- லிப்ட்கள், பாதை வழிகள், லாபிக்கள் மற்றும் லாண்டரி அறைகள் போன்ற உட்புற கட்டிடப் பகுதிகள் அல்லது கண்டோமினியம் பகுதிகளில் ஓர் முகக்கவசத்தை அல்லது முகமூடியை அணிந்துகொள்ளவேண்டும்.
- நீங்கள் உடன் வசிக்காதவர்களுடன் குறைந்தது இரண்டு மீட்டர்/ஆறு அடி இடைவெளி விட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.
- சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு [கைகளை கழுவவேண்டும்](#) அல்லது [தண்ணீர் அல்லது சோப்பு இல்லாத நேரங்களில் 70-90% ஆல்கஹால் அடிப்படையிலான ஹாண்ட் சானிடைசரை பயன்படுத்தவேண்டும்](#).
- கோவிட்-19 தொற்று உள்ள எவருடனேனும் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால் உங்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக, [COVID Alert app](#) ஐப் பதிவிறக்கவும்.

லாண்டரி(துவைக்கும் துணிகள்)

- அழுக்கான துணிகளை அசைக்காதீர்கள். இது அதில் இருக்கும் வைரஸ்கள் காற்றில் வெளிப்படும் சாத்தியத்தை குறைக்கும்.
- துணிகளை சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட் பயன்படுத்தி துவைக்கவும். துணியின் வகை தாங்கக்கூடிய சூடான நீரில் துவைத்து, முழுமையாக காய வைக்கவும் - இந்த வழிமுறைகள் வைரஸை கொள்வது உதவும்.
- லாண்டரி பகுதியில் குறைந்த நபர்கள் இருக்கும் நேரத்தில் உங்கள் துணிகளை துவைக்க முயற்சி செய்யுங்கள்.
- நீங்கள் துணிகளை துவைப்பதற்கு முன்னும் அதற்கு பிறகும் அனைத்து இயந்திரங்களின் பரப்பை சுத்தீகரிப்பு செய்யவும், உங்கள் முகத்தைத் தொடக்கூடாது.
- உங்கள் துணிதுவைக்கும் பை/கொண்டுவரும் பையை துவைக்கவும் அல்லது தொற்றுநீக்கம் செய்யவும்.
- அழுக்கான துணிகளை கையாண்ட பிறகு உடனடியாக, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவவேண்டும் அல்லது தண்ணீர் அல்லது சோப்பு இல்லாத நேரங்களில் 70-90% ஆல்கஹால் அடிப்படையிலான ஹாண்ட் சானிடைசரை பயன்படுத்தவேண்டும்.
- பகிரப்படும் லாண்டரி இடங்களில் உங்கள் நேரத்தைக் குறைத்துக்கொள்ளவும் (எ.கா துணிகளை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று மடிக்கவும்)

லிப்ட்கள் மற்றும் கட்டிட வசதிகள்

- ஒரு நேரத்தில் லிப்டை பயன்படுத்தும் நபர்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும் மற்றும் நீங்கள் உடன் வசிக்காதவர்களுடன் குறைந்தது இரண்டு மீட்டர்/ஆறு அடி இடைவெளியை கடைப்பிடிக்கவும்.
- ஒரே குடும்பத்தில் உள்ள நபர்கள் எந்தவித சமூக இடைவெளியும் இல்லாமல் லிப்டை பயன்படுத்தலாம்.
- கட்டிட உட்புற பொது இடங்களில் 10 நபர்களுக்கு மிகாமல் ஒன்று கூடுவதை பின்பற்றவும்.
- **கட்டிட பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கு முன் ஓர் முன்பதிவை பெறுமாறு எதிர்பார்க்கப்படுகிறது.**
- **சுத்தம் செய்தல் மற்றும் தொற்றுநீக்கம்** செய்வதற்கான கூடுதல் நேரத்தை கணித்து முன்பதிவுகளை செய்யவேண்டும்.

டெலிவரீக்கள் பெறுதல்

- கட்டிடத்தில் வருகையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க, லாபியில் வந்து டெலிவரிகளைப் பெற்றுக்கொள்ளவும்.
- நீங்கள் சுயமாக தனிப்படுத்தலில் இருத்தல், ஒரு குடும்ப நபரை கவனித்து கொள்ளுதல் அல்லது அணுகல் ஆதரவு தேவைப்படுதல் போன்ற தேவையான நேரங்களில்போது மட்டுமே உங்கள் வீட்டிற்கே நேரடியாக வந்து டெலிவரீக்களை வழங்கச் சொல்லவும்.

*வாடகைக்கு இருப்பவர்கள் தங்களது வீட்டு உரிமையாளர்கள் அல்லது உடைமை மேலாளர்களுடன் பொது ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுவதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லையென்றால், 311 ஐ அழைக்கலாம் அல்லது இந்த மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யவும்: 311@toronto.ca.

நவம்பர் 30, 2020

இதர ஆதாரங்கள்

[கோவிட்-19 வீட்டுச் சட்டம்](#)

[குடியிருப்பு கட்டிட சட்டங்கள்](#)

[வாடகை: கோவிட்-19 \(கொரோனா வைரஸ்\) இன்போது ஏற்பட்ட மாற்றங்கள்](#)

[வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கான கோவிட்-19 வழிகாட்டி](#)

மேலும் தகவல்கள்

மேலும் தகவல்களுக்கு, எங்கள் இணையப்பக்கமான www.toronto.ca/COVID19 ஐப் பார்வையிடவும் அல்லது 416-338-7600 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.